



இலுப்பண்ணெய் காரன் எப்போது வருவான் என்று பார்த்திருந்து அம்மா அவனுக்காக இலுப்பண்ணெய் வாங்குவாள். இலுப்பண்ணெய் தோலில் ஏற்படும் பொருக்கு போன்ற தன்மையைப் போக்கி விடும். இந்த விடயங்களில்லாம் அம்மா கவனம். ஓவ்வொரு சின்ன விடயங்களையும் கவனிப்பது போலவே அண்ணனின் கால்களும், தோலும் வழவழப்பாக இருக்க வேண்டும், பொருக்கு வந்து விடக் கூடாது என்பதிலும் அவளுக்கு அதீத கவனம்.

இலுப்பண்ணெய்யை சும்மா சாப்பிடவோ கூடிக் கவோ முடியாதுதான். கசக்கும். அதுவும் ஊர் இலுப்பண்ணெய் நேரடியாகக் கயால் பிழிந்தெடுக்கப்பட்ட எண்ணெய். தடிப்பாயும், அதீத கசப்பாயும் இருக்கும். அதனால் அம்மா கயாளும் உத்தி தோசைக்கு இலுப்பண்ணெய் ஊற்றி மொருமொருக்கச் சூடாவது. அப்படிச் சூட்டால் அண்ணனும் விரும்பிச் சாப்பிடுவான்.

அடப்புக்குள் சூள்ளி முறித்து முறித்துப் போட்டு எரித்து, மொருமொருத்த தோசை சூடும் போது எங்கள் வீடு முழுகக் கழுவந்துத் தோசையின் வாசம் கமகமக்கும்.

எண்ணெய் ஊற்றிச் சாப்பிடும் போது சூடச் சூடச் சாப்பிட்டால்தான் சமிக் கும் என்பதால் அம்மா ஓவ்வொருவராகக் கிப்பிட்டு சூட்டுச் சூட்டுப் போட்டுக் கொண்டிருப்பாள்.

முதல் உபயம் அண்ணனுக்குத்தான். முதல் இரண்டு தோசை சும்மா தோசை. அடுத்த ஒரு தோசை நல்லெண்ணெய் த்தோசை. அடுத்து இரண்டோ, மின்றோ அவரவர் கொள்ளளவுக்கு ஏற்ப இலுப்பண்ணெய் த்தோசை. கடசையாக ஆசைக்கு ஒரு நயித்தோசை. அண்ணன் ஒரு பிப்பிடித்து விட்டு வருவான்.

இலுப்பண்ணெய் தோசையை விட நயித்தோசைக்கு சுவை அதிகம். ஆனாலும் அம்மா இலுப்பண்ணெய் தோசையைத்தான் அண்ணனை அதிகம் சாப்பிட வைப்பாள். அதுதான் உடலுக்கும், தோலுக்கும் நல்லது என்பாள்.

அண்ணனின் கால்களும், தோலும் எப்போதும் ஒரு பளபளப்புடன் தான் இருக்கும்.

அம்மா பார்த்துப் பார்த்து வளர்த்த அவனது அந்தக் கால்களில் ஒன்றைத்தான் எங்கள் நாட்டுப் போர் ஒரு நாள் பறித்து விட்டது. இன்னொரு நாள் அவனது உயிரையும் பறித்து விட்டது.

நானே ஏமாந்து போனேன். எனக்குள்ளே சிதறந்து போனேன். ஏன் ஏன்..? என்ற விடையை கிடைக்காத களைவியோடு மாரடித்து மாரடித்துத் துடித்துப் போனேன். சமயங்களில் துவண்டு போயும் கிடந்தேன். எனக்கே அப்படியின்றால் அவனைப் பத்து மாதம் சும்மந்து, தன் உதிரத்தையே பாலாக்கி அவனை மனிதனாக்கிய எனது அம்மா எப்படித் துடித்திருப்பாள்? இன்னும் அவள் மனம் என்ன பாடும்?

அவள் மட்டுமா? இன்னும் எத்தனை அம்மாக்கள்!

0000000000 000 0000000 0000000000

Written by சந்திரவதனா

Thursday, 16 July 2009 22:28 - Last Updated Wednesday, 25 June 2014 07:23

---

[முகவரி தடேும் மனவரிகள](#)

[Comments](#)